



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 4534/விசாரணை/E/2019

திரு.S.வெயிலுகந்தப் பெருமாள்

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம்.

.. பொது அதிகார அமைப்பு

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (Lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டாளர் திரு.S.வெயிலுகந்தப் பெருமாள் தனது தொலைபேசி எண்ணை தனது சட்டப்பிரிவு 19(3) மனுவில் குறிப்பிடாததால், அவரை இவ்வாணையத்தால் தொடர்புக் கொள்ள இயலவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.ஆனந்தன், பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 06.02.2019 தேதியிட்டு தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், 2016-ல் கீழ்செக்கார்க்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியை தவறாக பயன்படுத்தி மோடி நடந்ததாக பேப்பர் TV-ல் செய்திகள் வந்ததன் பேரில் சென்னை, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை அலுவலக உயர் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தந்து இருப்பார். அதன் நகல் மற்றும் அதன் மீதான இறுதி செயல் முறை ஆணை ஆகியவற்றின் சான்றிட்ட நகல், மொத்தம் எத்தனை கர்ப்பிணி பெண்களுக்கு போலியாக பணம் கொடுக்கப்பட்டது மொத்த பணம் எவ்வளவு, JSY எவ்வளவு, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட 6 இனங்களில் தகவல்களை கோரியதற்கு, பொதுத் தகவல் அலுவலர் 05.03.2019 தேதியிட்ட கடிதத்தில் முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்று தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 18.03.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு

அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் 12.04.2019 தேதியிட்ட கடிதத்தில் முழுமையான தகவலை வழங்கவில்லை என்று தெரிவித்து, தனக்கு முழுமையான வழங்கிட உத்தரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 15.05.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில், மேல்முறையீட்டாளர் தனது தொலைபேசி எண்ணை தனது சட்டப்பிரிவு 19(3) மனுவில் குறிப்பிடாததால், அவரை இவ்வாணையத்தால் தொடர்புக் கொள்ள இயலவில்லை. இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

4. இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளருக்கு 05.03.2019 மற்றும் 12.04.2019 தேதியிட்ட கடிதங்களில் தகவல்களை வழங்கியுள்ளதாக எடுத்துரைத்ததை இவ்வாணையம் ஏற்கவில்லை. மேல்முறையீட்டாளருக்கு அவர் கோரிய தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று இவ்வாணையம் தீர்மானிக்கிறது. மேல்முறையீட்டாளருக்கு முழுமையான தகவல்களை வழங்கிட 15 தினங்கள் காலஅவகாசம் அளிக்க பொதுத் தகவல் அலுவலர் கோரினார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை இவ்வாணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-

இன்றைய விசாரணையின்போது ஏற்பளிப்பு செய்தவாறு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள், மேல்முறையீட்டாளர் 06.02.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள 6 இனங்களுக்கும், சட்டப்பிரிவு 2(1) மற்றும் 8(i)(j)-க்கு உட்பட்டு, முழுமையான தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற 21 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 4534/விசாரணை/E/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம்.

திரு.S.வெயிலுசுந்தப் பெருமாள் த/பெ.S.சுப்பையா கோனார்,
5/81, பிள்ளையார் கோவில் தெரு,
மேலப்புத்தனேரி, திருநெல்வேலி-627 351.